

## Tamil Murli Quiz 09-02-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியா தவறா என்று குறிக்கவும்:

தேவதா வர்ணத்தில் நீங்கள் 20 பிறவிகள் எடுக்கிறீர்கள். வைஷ்ணவ, சூத்திர வர்ணத்தில் 63 பிறவிகள் எடுக்கிறீர்கள். பிராம்மண வர்ணத்தில் ஒரே ஒரு கடைசி பிறவி யாகும்

- A. ☒ சரி  
B. ☐ தவறு

Q.2) சரியான விடைகளை பொருத்துக:

	Choice	Match
A	ஒரே ஒரு பரமாத்மா தான்	இராமர்
B	இந்த மகா பாரதப்போருக்கு பிறகு	சத்யுகம் ஸ்தாபனை ஆகிறது
C	இச்சமயத்தில் ஒருவர் கூட	பவித்ரா ஆத்மாவாக இருக்க முடியாது
D	5 விகாரங்களின் கிரகச்சாரம் விலக	ஞான ரத்தினங்களை அனைவருக்கும் தானம் அழித்துக்கொண்டே இருக்க வேண்டும்
E	விகாரி என்று யாருக்கு கூறப்படுகிறது	பதீத மானவர்களுக்கு
F	சத்தகி யாருக்கு கிடைக்கிறது	யார் நன்கு படிக்கிறார்களோ அவர்களுக்கு

Q.3) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:

பாபா உங்களுக்கு அழிவற்ற ஞான ரத்தினங்களை தானமாக அளிக்கிறார். பிறகு நீங்கள் மற்றவர்களுக்கு தானம் கொடுத்துக்கொண்டே இருந்தால் \_\_\_\_\_ கிடைக்கும்.

- A. ☐ சொர்கத்தின் ராஜ்ய பதவி  
B. ☐ விஷ்வ கல்யாணகாரி பட்டம்  
C. ☒ சத்தகாதி  
D. ☐ மகிழ்ச்சி

Q.4) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

எந்த புதிய வழி குழந்தைகளாகிய உங்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது ?

- A. ☒ வீட்டிற்கு செல்வதற்கான வழி மற்றும் சொர்கத்திற்கான வழி  
B. ☐ முக்தி அடைவதற்கான வழி  
C. ☐ பதீதர்களை பாவனமாக மாற்றுவதற்கான வழி  
D. ☐ இந்த பழைய உலகை புது உலகமாக மாற்றுவதற்கான வழி

Q.5) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

மனிதர்களையோ அல்லது தேவதைகளையோ பகவான் என்று கூற முடியாது. என்?

- A. ☐ ஏனென்றால் அவர்கள் இங்கேயே இருக்கிறார்கள்  
B. ☐ ஏனென்றால் அவர்கள் முழு உலகத்திற்கும் நன்மை செய்வதில்லை  
C. ☐ ஏனென்றால் ஸ்ருஷ்டி சக்கரத்தின் ஞானம் அவர்களிடம் இல்லை  
D. ☒ ஏனென்றால் அவர்களுக்கு சாகார வடிவம் இருக்கிறது

Q.6) சரியா தவறா என்று குறிக்கவும்

பிரம்ம பாபாவின் இப்போதைய தோற்றம் இவருடைய கடைசி 84 வது பிறவியின் தோற்றம் ஆகும். எனவே தான் நாராயணரின் தோற்றத்தை கிட்டத்தட்ட இவ்வாறு காண்பித்திருக்கிறார்கள். இல்லை என்றால் மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது.

- A. ☒ சரி  
B. ☐ தவறு

Q.7) Which one do you like?

- A. ☒ Option 1
- B. ☐ Option 2
- C. ☐ Option 3
- D. ☐ Option 4

Q.8) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

வெளிநாட்டில் உள்ள மனிதர்கள் வெள்ளையாக இருக்கலாம். ஆனால் அவர்களை தேவதைகள் என்று கூற முடியாது . என்?

- A. ☐ அவர்கள் விகாரிகளாக இருக்கிறார்கள்
- B. ☒ அவர்களிடம் தெய்வீக குணம் இல்லை
- C. ☐ அவர்கள் தானும் துக்கமடைந்து மற்றவர்களுக்கும் துக்கம் கொடுக்கிறார்கள்
- D. ☐ அவர்கள் நிர்அகங்காரிகளாக

Q.9) சரியா தவறா என்று குறிக்கவும்

பக்தி மார்கத்தில் காசியில் சென்று கிணற்றில் குதித்து தண்டனையை அனுபவித்து கணக்கு வழக்கை முடிக்க முயன்றனர். அவர்கள் அனைவரும் முக்தியை அடைந்து விட்டனர்.

- A. ☐ சரி
- B. ☒ தவறு

Q.10) சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

தர்ம நிந்தனை என்று எதற்கு கூறப்படுகிறது?

- A. ☒ பாபாவை கல்லிலும் முள்ளிலும் இருக்கிறார் என்று கூறியதை
- B. ☐ தேவதைகளை பகவான் என்று கூறியதை
- C. ☐ கங்கையை பதீத பாவனி என்று கூறியதி
- D. ☐ சாது சந்யாசிகளை சத்காதி அளிக்கும் வள்ளல் என்று கூறியதை

Q.11) இன்றைய சுலோகனின் ஆதாரத்தில் கோடிட்ட இடத்திற்கு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

சினேகம் மற்றும் சகயோகத்தின் கூடவே \_\_\_\_\_ ரூபமாக மாறினால் இராஜ்யத்தில் நம்பர் முன்னாள் கிடைக்கும்.

- A. ☐ கம்பைண்டு
- B. ☒ சக்தி
- C. ☐ ஞானி
- D. ☐ வெற்றி